



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 31]

சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 2, 2023
ஆடி 17, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை

[அரசாணை (நிலை) எண். 196, வேளாண்மை மற்றும் உழவர் நல(வே.உ.5)த் துறை, 25 ஆகஸ்ட் 2022.]

1968ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 46/1968) 12ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 18.09.2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 628 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வேளாண்மைத் துறையின் II(2)/AG/716/2013 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்:-

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணையில், நெடும்பத்தி (1) இல் “அலுவலர்கள்” என்னும் தலைப்பின் கீழ், “வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், போளூர்” என்னும் பதிவு மற்றும் அவற்றுக்கு நிகராக நெடும்பத்தி (2) மற்றும் (3) இல் உள்ள தொடர்புடைய பதிவுகளில், பின்வரும் பதிவுகளுக்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

“வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு), நீலகிரி.	யாதொரு பூச்சிக்கொல்லி மருந்தையும் இருப்பு வைப்பதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு அல்லது விநியோகிப்பதற்கு அல்லது சில்லறை விற்பனை நிலையங்களில் வணிக முறையில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம்.	நீலகிரி மாவட்டம்.”
---	--	--------------------

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண். 196, வேளாண்மை மற்றும் உழவர் நல(வே.உ.5)த் துறை, 25 ஆகஸ்ட் 2022.]

1968ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 46/1968) 20ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 18.09.2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 629 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வேளாண்மைத் துறையின் II(2)/AG/717/2013 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்:-

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணையில், நெடும்பத்தி (1) இல் “அலுவலர்கள்” என்னும் தலைப்பின் கீழ், “அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் / அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தரக் கட்டுப்பாடு)” என்னும் பதிவிற்குப் பதிலாக “அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் / அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு)” என்னும் பதிவு அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

C. சமயமூர்த்தி,

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும்
அரசு செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செப்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 11 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 23 ஜனவரி 2023.]

தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் பகுதிகளை தோப்பூர்-உச்சப்பட்டி புதிய நகரத்தின் பகுதியாக குறிப்பிடுவதற்கான தனது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

புதிய நகரத்திற்கான பகுதி (வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்)

மதுரை மேற்கு வட்டம்

12. தட்டானூர்
13. கீழ்க்குயில்குடி
14. மேல்க்குயில்குடி
15. கரடிப்பட்டி
16. வடபழஞ்சி

திருமங்கலம் வட்டம்

03. கிண்ணிமங்கலம்
04. கரடிக்கல்
05. வண்ணாங்குளம்
06. குண்ணனம்பட்டி
33. உரப்பனூர் பிட்-2
34. உரப்பனூர் பிட்-1
35. செட்டிகுளம்
36. உச்சப்பட்டி
37. தருமத்துப்பட்டி
38. பழக்காபுதுப்பட்டி
39. சொக்கநாதன்பட்டி

திருப்பரங்குன்றம் வட்டம்

01. தென்பழஞ்சி
02. சாக்கிலிப்பட்டி
03. கே. புதுப்பட்டி
04. தோப்பூர்
05. வேடர்புளியங்குளம்
06. தனக்கன்குளம்
07. நிலையூர் பிட்-1

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்களுக்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், அரசின் கருத்துரு குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் பெறப்படும் அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிடிகளைக் மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் எழுத்துப்பூர்வமாக, அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அபூர்வா,

அரசு முதன்மைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அறிவிக்கை

[அரசாணை (பு) எண். 262, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 29 மே 2023.]

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இது தொடர்பாக, 27.08.2023ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் யாதொரு நபரிடமிருந்தேனும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்று, இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை டீஎம்எஸ் வளாகம், சென்னை-600 006 இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச்செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு 24.07.2019ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II, பிரிவு 2 - இல் 690 முதல் 703 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் 1(2)/(தொ.வே)/600/2019 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிடக் கற்றிடாக தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் கைத்தறி நெசவுத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணி வகைகளுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

கைத்தறி நெசவுத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
கோயம்புத்தூர் வட்டம்:		
(1)	100s பருத்தி புடவைகள் SCH 6	மீட்டர் ஒன்றுக்கு 31.76
(2)	60s நெகமம் புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 27.38
(3)	80s நெகமம் புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 31.12
(4)	சம்பர்க் புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 31.76
(5)	(a) ஈரிழைத் துண்டுகள் (வெள்ளை)	இன்ச் ஒன்றுக்கு 0.67

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
	(b) ஈரிழைத் துண்டுகள் (வண்ணம்)	இன்ச் ஒன்றுக்கு 0.74
(6)	கோரா புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 35.26
(7)	பாலியஸ்டர் ஷிபான்	மீட்டர் ஒன்றுக்கு 18.68
(8)	பாலியஸ்டர் ரிப்	மீட்டர் ஒன்றுக்கு 19.72
(9)	பாலியஸ்டர் டாஜோ	மீட்டர் ஒன்றுக்கு 20.76
ரிலையன்ஸ் பாலியஸ்டர் கிரே பீஸஸ்:		
(10)	34/14/600 x 50/27/9	மீட்டர் ஒன்றுக்கு 25.94
(11)	34/14/1000 x 34/14/1000	மீட்டர் ஒன்றுக்கு 26.98
(12)	34/14/2000 x 34/14/2000	மீட்டர் ஒன்றுக்கு 26.98
(13)	50/27/450 x 80/34/140	மீட்டர் ஒன்றுக்கு 26.98
(14)	50/34/2000 x 50/34/2000	மீட்டர் ஒன்றுக்கு 25.94
ரிலையன்ஸ் பாலியஸ்டர் வண்ண பீஸஸ்:		
(15)	34/14/1000 x 34/14/1000	மீட்டர் ஒன்றுக்கு 29.05
(16)	34/14/2000 x 34/14/2000	மீட்டர் ஒன்றுக்கு 29.05
(17)	34/14/600 x 70/34/0	மீட்டர் ஒன்றுக்கு 28.02
(18)	70/34/1000 x 70/34/1000	மீட்டர் ஒன்றுக்கு 28.02
ரிலையன்ஸ் கிரே பாலியஸ்டர்:		
(19)	30/14/1000 x 30/14/1000	மீட்டர் ஒன்றுக்கு 29.05
(20)	30/14/1000 x 30/14/2500	மீட்டர் ஒன்றுக்கு 29.05
(21)	50/36/1000 x 50/36/2000	மீட்டர் ஒன்றுக்கு 28.02
(22)	50/36/1000 x 50/36/1000	மீட்டர் ஒன்றுக்கு 28.02
(23)	30/14/1000 x 60/36/0	மீட்டர் ஒன்றுக்கு 28.02
(24)	கோட்டா புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 33.18
(25)	விடுபட்ட நூலிழைகள்	மீட்டர் ஒன்றுக்கு 31.12
நாகர்கோவில் வட்டம்:		
கோடம்பாக்கம் ரகம்:		
(26)	100s புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 38.06
நீண்ட பாவு:		
(27)	100s வேட்டிகள்	யூனிட் ஒன்றுக்கு 75.32 (ஒவ்வொரு 3.65 மீட்டருக்கு)
(28)	80s வேட்டிகள்	63.30 (யூனிட் ஒன்றுக்கு)
(29)	60s வேட்டிகள்	47.35 (யூனிட் ஒன்றுக்கு)
(30)	40s வேட்டிகள்	33.84 (யூனிட் ஒன்றுக்கு)
(31)	60s ஜனதா வேட்டிகள்	58.09 (யூனிட் ஒன்றுக்கு)
காடா துண்டு:		
(32)	60s x 60s துண்டு	5 மீட்டர் ஒன்றுக்கு 52.27
(33)	40s x 40s துண்டு	5.5 மீட்டர் ஒன்றுக்கு 45.86
(34)	60s x 40s துண்டு	10 மீட்டர் ஒன்றுக்கு 126.13

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
20s ஈரிழைத் துண்டு:		
(35)	20s கச்சை டவல் 26" x 45" (65 x 112.5 செ.மீ)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 39.01
(36)	28" x 52" (70 x 130 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 43.56
(37)	30" x 54" (75 x 135 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 53.94
(38)	32" x 58" (80 x 145 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 54.76
(39)	32" x 58" (80 x 145 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 60.17
(40)	32" x 62" (80 x 155 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 63.50
(41)	32" x 65" (80 x 162 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 67.68
(42)	32" x 72" (80 x 180 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 71.38
2/17 துண்டு:		
(43)	27"x54" (67.5 x 135 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 51.86
(44)	2/17s சாதாரண படுக்கை விரிப்பு	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 13.26
(45)	2/17 வடிவமைப்பு	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 34.45
(46)	2/17 கட்டம் & மங்கி	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 20.76
லுங்கிகள்:		
(47)	26s x 26s	மீட்டர் ஒன்றுக்கு 7.62
(48)	60s x 40s	மீட்டர் ஒன்றுக்கு 22.81
ஜக்கார்டு ரகங்கள் :		
(49)	4 முழு துண்டுகள் 27" x 54" (67.5 x 135 சென்டிமீட்டர்)	4 துண்டுகளுக்கு 54.76
(50)	4 அரை துண்டுகள் 27" x 54" (67.5 x 135 சென்டிமீட்டர்)	4 துண்டுகளுக்கு 50.63
(51)	20" x 40" ஒவ்வொரு டஜன் முழு துண்டுகள் (50x100 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 102.47
(52)	19" x 38" அரை (47.5 x 95 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 75.96
(53)	22" x 44" முழு (55 x 110 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 108.52
(54)	22" x 44" அரை (55 x 110 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 95.75
(55)	15" x 24" அரை (37.5 x 60 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 40.45
(56)	24" x 48" முழு (60 x 120 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 180.01
(57)	24" x 48" அரை (60 x 120 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 163.90
(58)	13" x 23" (32.5 x 57.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 45.64
(59)	15" x 25" முழு (37.5 x 62.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 56.65
(60)	15" x 25" அரை (37.5 x 62.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 45.30
டர்கி துண்டு (Turkey Towel):		
(61)	30" x 60" மடி ஒன்றுக்கு (75 x 150 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 24.89
(62)	18" x 27" டஜன் ஒன்றுக்கு (45 x 67.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 21.38

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(63)	24" x 48" மடி ஒன்றுக்கு (60 x 120 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 14.10
(64)	13" x 23" (32.5 x 57.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 20.84
(65)	32" x 60" (80 x 150 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 25.74
(66)	20" x 36" (50 x 90 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 11.12
(67)	19" x 38" (47.5 x 95 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 60.17
(68)	50" x 30D x 50 x 36	மீட்டர் ஒன்றுக்கு 25.94
(69)	83 x 36D x 75 x 36D	மீட்டர் ஒன்றுக்கு 24.89
சிதம்பரம் வட்டம்:		
பருத்தி ரகங்கள்: (125 செ.மீ)		
(70)	60s x 40s x 50s கைலிகள், 16 மீட்டர்	637.70 (8 கைலிகளுக்கு)
(71)	60s x 40s x 50" (125 செ.மீ) சட்டைத்துணி 20 மீட்டர்	478.22 (20 மீட்டருக்கு)
(72)	20s x 20s x 48" (120 செ.மீ) கொகுவலை 17மீட்டர்	207.46 (17 மீட்டருக்கு)
(73)	40s x 40s x 54" (125 செ.மீ) வேட்டிகள் 7.32 மீட்டர்	125.54 (2 யூனிட்களுக்கு)
(74)	40s x 40s x 60" (125 செ.மீ) வேட்டி 7.32 மீட்டர்	113.32 (2 யூனிட்களுக்கு)
(75)	60s x 60s x 54" (135 செ.மீ) வேட்டி 7.32 மீட்டர்	141.88 (2 யூனிட்களுக்கு)
(76)	100s x 100s x 54" (135 செ.மீ) வேட்டி 7.32 மீட்டர்	213.29 (2 யூனிட்களுக்கு)
(77)	20s x 20s x 72 செ.மீ துண்டு 3.50 மீட்டர்	37.76 (5.50 மீட்டருக்கு)
ஈரோடு வட்டம்:		
படுக்கை விரிப்புகள் (சாதாரண படுக்கை விரிப்புகள்)		
(78)	50" x 90" (125 x 225 செ.மீ)	30.10 (யூனிட் ஒன்றுக்கு)
(79)	60" x 90" (150 x 225 செ.மீ)	35.66 (யூனிட் ஒன்றுக்கு)
(80)	90" x 108" (225 x 270 செ.மீ)	55.99 (யூனிட் ஒன்றுக்கு)
2x2 படுக்கை விரிப்புகள்:		
(81)	50" x 90" (125 x 225 செ.மீ)	55.58 (யூனிட் ஒன்றுக்கு)
(82)	60" x 90" (150 x 225 செ.மீ)	63.04 (யூனிட் ஒன்றுக்கு)
சாதாரண இரட்டை துணி:		
(83)	50" x 90" (125 x 225 செ.மீ)	77.16 (யூனிட் ஒன்றுக்கு)
(84)	60" x 90" (150 x 225 செ.மீ)	80.93 (யூனிட் ஒன்றுக்கு)
ஜக்கார்டு ஒற்றைத்துணி:		
(85)	50" x 90" (125 x 225 செ.மீ)	51.46 (யூனிட் ஒன்றுக்கு)
(86)	60" x 90" (150 x 225 செ.மீ)	55.99 (யூனிட் ஒன்றுக்கு)
(87)	90" x 100" (225 x 270 செ.மீ)	101.65 (யூனிட் ஒன்றுக்கு)
ஜக்கார்டு பட்டு:		
(88)	50" x 90" (125 x 225 செ.மீ)	55.99 (யூனிட் ஒன்றுக்கு)
(89)	60" x 90" (150 x 225 செ.மீ)	64.32 (யூனிட் ஒன்றுக்கு)
(90)	90" x 108" (225 x 270 செ.மீ)	109.55 (யூனிட் ஒன்றுக்கு)

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
ஜக்கார்டு இரட்டைத் துணி:		
(91)	50" x 90" (125 x 225 செ.மீ)	88.57 (யூனிட் ஒன்றுக்கு)
(92)	60" x 90" (150 x 225 செ.மீ)	92.32 (யூனிட் ஒன்றுக்கு)
(93)	90" x 108" (225 x 270 செ.மீ)	185.89 (யூனிட் ஒன்றுக்கு)
ஃபிளை டிசைன்:		
(94)	50" x 90" (125 x 225 செ.மீ)	29.05 (யூனிட் ஒன்றுக்கு)
(95)	50" x 90" (125 x 225 செ.மீ)	33.18 (யூனிட் ஒன்றுக்கு)
தலையணை உறை:		
(96)	18" x 20" சாதாரணம் (45 x 70 செ.மீ)	8.51 (யூனிட் ஒன்றுக்கு)
(97)	ஜக்கார்டு இரட்டைத் துணி 18" x 28" (45 x 70 செ.மீ)	20.98 (யூனிட் ஒன்றுக்கு)
மென்துண்டு:		
(98)	27" x 5" (67.5 x 135 செ.மீ)	39.84 (யூனிட் ஒன்றுக்கு)
(99)	30" x 60" (75 x 150 செ.மீ)	50.22 யூனிட் ஒன்றுக்கு
(100)	2/40s x 2/150 ஆடை தைப்பதற்கான பாலியஸ்டர் துணி	43.56 மீட்டர் ஒன்றுக்கு
(101)	2/40s x 2/40s ஆடை தைப்பதற்கான பாலியஸ்டர் துணி	29.05 மீட்டர் ஒன்றுக்கு
புடவைகள்:		
(102)	40s சாதாரணம் 5.5 மீட்டர்	71.81 யூனிட் ஒன்றுக்கு
(103)	40s ஜனதா 5.5 மீட்டர்	62.65 யூனிட் ஒன்றுக்கு
(104)	60s சாதாரணம் 5.5 மீட்டர்	109.98 யூனிட் ஒன்றுக்கு
(105)	60s கோர்வை 5.5 மீட்டர்	134.87 யூனிட் ஒன்றுக்கு
(106)	80s புடவை 5.5 மீட்டர்	159.74 யூனிட் ஒன்றுக்கு
(107)	100s புடவை 5.5 மீட்டர்	158.53 யூனிட் ஒன்றுக்கு
(108)	கோரா புடவை 5.5 மீட்டர்	142.74 யூனிட் ஒன்றுக்கு
(109)	தூய பட்டுப் புடவை 5.00 மீட்டர்	326.35 யூனிட் ஒன்றுக்கு
(110)	பம்பர்க் புடவை	279.74 ஒவ்வொரு 15 யூனிட்டுக்கும்
வேட்டிகள்:		
(111)	20s x 20s (தூன்)	68.47 (4 யூனிட்டுகளுக்கு)
(112)	30s x 30s (தூன்)	92.95 (4 யூனிட்டுகளுக்கு)
(113)	40s x 40s (தூன்)	95.83 (4 யூனிட்டுகளுக்கு)
கம்பளங்கள்:		
(114)	54" x 87" (135 x 217.5 செ.மீ)	18.68 யூனிட் ஒன்றுக்கு
(115)	47" x 87" (117.5 x 217.5 செ.மீ)	16.20 யூனிட் ஒன்றுக்கு
தரைவிரிப்பு:		
(116)	52" x 90" சாதாரணம் (130 x 225 செ.மீ)	150.82 யூனிட் ஒன்றுக்கு
(117)	60" x 90" பட்டு தரைவிரிப்பு (150 x 225 செ.மீ)	1013.05 யூனிட் ஒன்றுக்கு
(118)	கூட தரைவிரிப்பு / சதுர அடி (சதுர மீட்டர்)	5.84 (சதுரடி ஒன்றுக்கு) (0.09 சதுர மீட்டர்)
(119)	பந்திச்சுருள் / அடி (செ.மீ)	8.93 (ஒரு அடிக்கு) (30 செ.மீ)

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
துண்டுகள்:		
(120)	27" x 54" (தூன்) (67.5 x 135 செ.மீ)	27.61 4 யூனிட்களுக்கு
(121)	ஈரிழைத் துண்டுகள் 27"x54" (67.5 x 135 செ.மீ)	22.81 4 யூனிட்களுக்கு
(122)	லுங்கிகள் 2/60s x 40s	42.55 யூனிட் ஒன்றுக்கு
(123)	துண்டுகள் 20 x 20s	11.44 மீட்டர் ஒன்றுக்கு
(124)	26s x 26s	12.02 மீட்டர் ஒன்றுக்கு
(125)	40s x 40s	12.66 மீட்டர் ஒன்றுக்கு
(126)	60s x 60s	22.81 மீட்டர் ஒன்றுக்கு
(127)	80s x 80s	30.10 மீட்டர் ஒன்றுக்கு
சேலம் வட்டம்:		
வேட்டிகள்:		
(128)	40s பவுஞ்சு வேட்டி	13.72 (ஆட்டையாம்பட்டி பகுதிகளில் மீட்டர் ஒன்றுக்கான கூலி, கரைக் கூலியையும் சேர்த்து)
(129)	60s பட்டு பவுஞ்சு வேட்டி (1.27 x 3.65 செ.மீ)	18.10 மீட்டர் ஒன்றுக்கு
(130)	80s பட்டு வேட்டி (1.30 x 3.65 செ.மீ)	25.28 மீட்டர் ஒன்றுக்கு
(131)	100s பட்டு வேட்டி (1.32 x 3.65 செ.மீ)	26.87 மீட்டர் ஒன்றுக்கு
(132)	80s x 80s பட்டு வேட்டி (1.32 x 3.65 மீட்டர்)	33.46 (அம்மாபேட்டை பகுதிகளில் மீட்டர் ஒன்றுக்கான கூலி, கரைக் கூலியையும் சேர்த்து)
(133)	100s x 100s சிறிய பட்டு (1.32 x 3.65 மீட்டர்)	38.58 ,,
(134)	100s x 120s சிறிய பட்டு (1.32 x 3.65 மீட்டர்)	37.33 ,,
(135)	80s x 60s பவுஞ்சு (1.32 x 3.65 மீட்டர்)	29.66 ,,
(136)	120s x 120s சிறிய பட்டு(1.32 x 3.64 செ.மீ)	41.60 (மீட்டர் ஒன்றுக்கு)
(137)	பாலியஸ்டர் வேட்டி: 60s HT x 83D பாலியஸ்டர் வேட்டி (1.32 x 3.65 மீட்டர்)	23.82 (மீட்டர் ஒன்றுக்கு)
பருத்தி புடவைகள்:		
(138)	40s x 40s பட்டு புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	18.77 (மீட்டர் ஒன்றுக்கு கூலி) ஜலகண்டபுரம் கரைக்கூலி உட்பட
(139)	60s x 60s மல்லம்மா புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	13.25 (மீட்டர் ஒன்றுக்கு கூலி) ஜலகண்டபுரம் கரைக்கூலி உட்பட
(140)	60s x 60s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 செ.மீ)	18.00 ஒரு மீட்டருக்கு
(141)	60s x 60s கட்டாரி புடவைகள் (1.17 x 5.5 செ.மீ)	19.46 மீட்டர்
(142)	60s x 60s மல்லம்மா புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	17.66 தாரமங்கலம்
(143)	60s x 60s கட்டாரி புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	20.20 தாரமங்கலம்
(144)	60s x 60s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	21.32 தாரமங்கலம்
(145)	40s x 40s பேட்டு புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	11.89 வனவாசி பகுதி
(146)	60s x 60s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	18.48 வனவாசி பகுதி

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(147)	60s x 60s கட்டாரி புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	17.08 வனவாசி பகுதி
(148)	60s x 60s சாதா புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	15.16 சேலம் பகுதி
(149)	60s x 60s சிறிய கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	19.38 சேலம் பகுதி
(150)	80s x 80s பேட்டு புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	37.97 சேலம் பகுதி
(151)	80s x கோடம்பாக்கம் புடவைகள்	28.63 சேலம் பகுதி
துண்டுகள்:		
(152)	40s சாதா துண்டு (0.92 மீ x 1.82 மீ)	14.00 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
(153)	60s சாதா துண்டு (0.92 மீ x 1.82 மீ)	15.52 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
(154)	20s சாதா துண்டு	9.95 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
(155)	20s வேட்டி (சாதா)	12.36 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
(156)	60s x 60s சாதா துண்டு (0.92 மீ x 1.82 மீ)	20.30 யூனிட் ஒன்றுக்கு சேலம் பகுதி
(157)	80s x 80s சாதா துண்டு	23.56 யூனிட் ஒன்றுக்கு சேலம் பகுதி
(158)	20s கலர் காடா	8.41 மீட்டர் ஒன்றுக்கு தர்மபுரி பகுதி
(159)	2/40s x 20s சாதா துண்டு	4.46 மீட்டர் ஒன்றுக்கு தர்மபுரி பகுதி
(160)	2/17 வனஜா	7.18 மீட்டர் ஒன்றுக்கு தர்மபுரி பகுதி
(161)	2/17s x 2/17 (நாப்கின்கள்) 18" x 27" (45 x 67.5 செ.மீ)	5.35 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
(162)	கேஸ்மென்ட் 2/40s x 20s x 20s	11.44 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
(163)	தடித்த முரட்டுத் துணி 2/30s x 10s (டிரில் துணி)	11.59 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
(164)	படுக்கை விரிப்பு-கவிதா	11.82 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
(165)	படுக்கை விரிப்பு 50" x 50"	27.10 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
பாலியஸ்டர் ரகங்கள்:		
(166)	2/90s x 2/90s பாலியஸ்டர் சட்டைத் துணி	17.44 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(167)	80s x 80s HT பாலியஸ்டர் புடவை	20.98 மீட்டர் ஒன்றுக்கு (தர்மபுரி)
(168)	2/60s x 2/60s பாலியஸ்டர் சட்டைத் துணி	19.08 மீட்டர் ஒன்றுக்கு (தர்மபுரி)
(169)	கொசு வலை	9.79 மீட்டர் ஒன்றுக்கு (தர்மபுரி)
(170)	60s x 40s லுங்கி	32.92 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
(171)	தரைவிரிப்பு	4.00 சதுரடி ஒன்றுக்கு (0.09 ச.மீ)
திருச்சிராப்பள்ளி வட்டம்:		
(172)	100s x 100s உறையூர் புடவைகள்	27.61 (மீட்டர் ஒன்றுக்கு)
(173)	80s x 80s புடவைகள்	23.23 ..
(174)	120s x 120s வேட்டி	37.25 ..
(175)	100s x 100s வேட்டி	34.25 ..
(176)	80s x 80s வேட்டி	28.63 ..
(177)	100s x 100s சரிகை புடவை	32.22 ..
(178)	120x 120s சரிகை	32.22 ..
(179)	100s x 100s வேட்டி (நீண்ட பாவ)	27.10 ..
(180)	80s x 100s மல் துண்டு	19.76 ..
(181)	60s x 40s லுங்கி	39.58 ..
(182)	100s x 100s மேல் துணி	22.97 ..
படுக்கை விரிப்பு ரகம்:		
(183)	50" x 90" மீரா (125 x 225 செ.மீ)	29.87 யூனிட் ஒன்றுக்கு
(184)	60" x 90" மீரா (150 x 225 செ.மீ)	35.26 யூனிட் ஒன்றுக்கு
(185)	50" x 90" டிசைன் (125 x 225 செ.மீ)	49.79 யூனிட் ஒன்றுக்கு
(186)	60" x 90" டிசைன் (150 x 225 செ.மீ)	55.00 யூனிட் ஒன்றுக்கு
(187)	50" x 90" ஐக்கார்டு (125 x 225 செ.மீ)	59.96 யூனிட் ஒன்றுக்கு
(188)	60" x 90" ஐக்கார்டு (150 x 225 செ.மீ)	66.19 யூனிட் ஒன்றுக்கு
(189)	50" x 90" எல்லோரா ஐக்கார்டு (125 x 225 செ.மீ)	116.00 யூனிட் ஒன்றுக்கு
(190)	60" x 90" எல்லோரா ஐக்கார்டு (150 x 225 செ.மீ)	127.19 யூனிட் ஒன்றுக்கு
(191)	90" x 108" ஐக்கார்டு (225 x 270 செ.மீ)	136.31 யூனிட் ஒன்றுக்கு
(192)	24" x 48" துண்டு (60 x 120 செ.மீ)	92.11 டஜன் ஒன்றுக்கு
(193)	24" x 48" ஐக்கார்டு துண்டு (60 x 120 செ.மீ)	100.42 டஜன் ஒன்றுக்கு
(194)	17" x 27" தலையணை உறை (42.5 x 67.5 செ.மீ)	65.14 டஜன் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(195)	17" x 27" தலையணை உறை (42.5 x 67.5 செ.மீ)	143.36 டஜன் ஒன்றுக்கு
வேலூர் வட்டம்:		
லுங்கி:		
(196)	60s x 60s x 50"A (கெட்டி 125 செ.மீ)	89.04 யூனிட் ஒன்றுக்கு
(197)	60s x 40s x 50"A (125 செ.மீ) (கெட்டி)	82.60 யூனிட் ஒன்றுக்கு
(198)	60s x 40s x 50"A (125 செ.மீ) (கெட்டி)	84.96 யூனிட் ஒன்றுக்கு
(199)	60s x 40s x 40"A (125 செ.மீ) (நடுத்தரம்)	74.83 யூனிட் ஒன்றுக்கு
(200)	60s x 40s x 40"A (ஜாஸ்மின்) (125 செ.மீ)	66.19 யூனிட் ஒன்றுக்கு
(201)	60s x 40s x 40"A (கெட்டி) (100 செ.மீ)	60.91 யூனிட் ஒன்றுக்கு
(202)	60s x 40s x 40"A (100 செ.மீ) (கெட்டி)	61.52 யூனிட் ஒன்றுக்கு
(203)	80s x 80s x 50"A (100 செ.மீ) (கெட்டி)	104.23 யூனிட் ஒன்றுக்கு
(204)	60s x 40s x 36"/30" (90/75 செ.மீ) (கெட்டி)	57.46 யூனிட் ஒன்றுக்கு
ஜனதா ரகங்கள்:		
(205)	60s x 60s லுங்கிகள்	36.32 யூனிட் ஒன்றுக்கு
(206)	40s x 40s லுங்கிகள்	26.98 யூனிட் ஒன்றுக்கு
(207)	40s x 40s புடவைகள் (5.5 மீட்டர்)	64.32 யூனிட் ஒன்றுக்கு
(208)	60s x 60s புடவைகள் (5.5 மீட்டர்)	73.03 யூனிட் ஒன்றுக்கு
(209)	2/60s x 40s காடா	11.18 மீட்டர் ஒன்றுக்கு
(210)	40s x 40s காடா	11.44 மீட்டர் ஒன்றுக்கு
80 x 80 காஞ்சி பருத்திப் புடவைகள்		
(211)	4.5" கரை போட்ட சாதா (11.25 செ.மீ)	406.62 யூனிட் ஒன்றுக்கு
(212)	4.5" ரவிக்கைபுடன் கூடிய கரைபோட்ட சாதா (11.25 செ.மீ)	434.41 யூனிட் ஒன்றுக்கு
(213)	9" கரைபோட்ட சாதா (22.5 செ.மீ)	400.42 யூனிட் ஒன்றுக்கு
(214)	மல்லி புட்டா	432.16 யூனிட் ஒன்றுக்கு
(215)	காலை மற்றும் மாலை	439.81 யூனிட் ஒன்றுக்கு
(216)	ஜக்கார்டு (இழுவைக் கூலி)	103.73 யூனிட் ஒன்றுக்கு
திருநெல்வேலி வட்டம்:		
(217)	பேட் புடவை (40s x 40s) 5.00 மீட்டர்	55.00 யூனிட் ஒன்றுக்கு
(218)	பேட் புடவை (60s x 60s) 6.00 மீட்டர்	81.06 யூனிட் ஒன்றுக்கு
(219)	கலைத்திறன் வேலைப்பாடு கொண்ட பட்டுப் புடவைகள் (75Dx80s) 5.00 மீட்டர்	165.66 யூனிட் ஒன்றுக்கு
(220)	கலைத்திறன் வேலைப்பாடு கொண்ட பட்டு புடவைகள் (75Dx100s) 6.00 மீட்டர்	195.82 யூனிட் ஒன்றுக்கு
(221)	டயமண்ட் துண்டு (2/40s x 20s)	9.95 யூனிட் ஒன்றுக்கு
(222)	படுக்கை விரிப்பு (50"x90") 2/17s x 2/17s (125 x 225 செ.மீ)	84.19 யூனிட் ஒன்றுக்கு
(223)	படுக்கை விரிப்பு (60"x90") 2/17s x 2/17s (150 x 225 செ.மீ)	142.56 யூனிட் ஒன்றுக்கு
(224)	லுங்கிகள் 72" 2/60s x 40s (180 செ.மீ)	29.66 யூனிட் ஒன்றுக்கு
(225)	லுங்கிகள் 72" x 40s x 40s (180 செ.மீ)	27.38 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(226)	சிறுவர் லுங்கிகள் 2/60s x 2/60s	15.64 யூனிட் ஒன்றுக்கு
(227)	சீசன் துண்டு 26s x 26s	6.66 யூனிட் ஒன்றுக்கு
(228)	வண்ண கட்டத் துண்டு 26s x 26s	7.56 யூனிட் ஒன்றுக்கு
(229)	சித்ரா துண்டு 26s x 26s	7.99 யூனிட் ஒன்றுக்கு
(230)	வேட்டி 60s x 60s 3.66 மீட்டர்	55.07 யூனிட் ஒன்றுக்கு
(231)	வேட்டி 60s x 60s 4.83 மீட்டர்	17.05 யூனிட் ஒன்றுக்கு
(232)	தூளி வேட்டி 26s x 26s 2.34 மீட்டர்	24.89 யூனிட் ஒன்றுக்கு
(233)	ஐனதா புடவை 40s x 40s 5.5 மீட்டர்	67.81 யூனிட் ஒன்றுக்கு
(234)	வண்ண காலா 26s x 26s 10.00 மீட்டர்	7.26 மீட்டர் ஒன்றுக்கு
(235)	வெள்ளை காலா 26s x 26s	11.51 மீட்டர் ஒன்றுக்கு
(236)	டிஎன் (TN) 26 காலா 2/40s x 20s	10.38 மீட்டர் ஒன்றுக்கு
(237)	டிஎன் (TN) 24 காலா 2/60s x 40s	11.62 மீட்டர் ஒன்றுக்கு
(238)	பாலியஸ்டர் 750	18.68 மீட்டர் ஒன்றுக்கு
மானாமதுரை வட்டம்:		
(239)	பருத்தி கிரே பீஸஸ்	23.26 மீட்டர் ஒன்றுக்கு
(240)	பெம்பர்க் A.G. சாதா 5.5 மீட்டர்	149.08 புடவை ஒன்றுக்கு (டிசைன் கூலி உட்பட)
(241)	பெம்பர்க் கமலம் புட்டா 5.5 மீட்டர்	157.99 „
(242)	பெம்பர்க் பட்டு பேட்டு 5.75 மீட்டர்	229.55 „
(243)	பெங்கால் பட்டு 5.75 மீட்டர்	319.50 „
(244)	பெம்பர்க் பட்டு பேட்டு 5.75 மீட்டர்	269.70 „
(245)	பருத்தி சாதா (80s x 80s) (5.75 மீட்டர்)	109.32 „
(246)	பனாரஸ் 5.75 மீட்டர்	631.32 „
(247)	பருத்தி புடவைகள் (60s x 60s) 5.5 மீட்டர்	135.72 „
(248)	பருத்தி புடவைகள் (40s x 40s) 5.5 மீட்டர்	78.67 „
(249)	துண்டுகள் (2/17s x 20s)	6.66 யூனிட் ஒன்றுக்கு
(250)	பருத்தி லுங்கிகள் (2/80s x 60s)	24.89 யூனிட் ஒன்றுக்கு
திண்டுக்கல் வட்டம்:		
(251)	பாலியஸ்டர் சட்டைத்துணி (83D x 40DPM 83D / 34)	18.68 மீட்டர் ஒன்றுக்கு
(252)	காஞ்சி பருத்தி 80s x 80s	22.61 மீட்டர் ஒன்றுக்கு
(253)	60s x 60s புட்டா புடவை	11.44 மீட்டர் ஒன்றுக்கு
(254)	60” x 60” லுங்கிகள்	18.28 மீட்டர் ஒன்றுக்கு
(255)	2/30 x 10s டிரில்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
(256)	2/60 x 10s லுங்கிகள்	12.46 மீட்டர் ஒன்றுக்கு
(257)	2/40s x 20s கேஸ்மெண்ட்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
(258)	40s பீஸ்	12.02 மீட்டர் ஒன்றுக்கு
(259)	120D கலைத்திறன் வேலைப்பாடு கொண்ட பட்டு 5 முழம்	17.44 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(260)	40s கட்டம் டிசைன்	11.03 மீட்டர் ஒன்றுக்கு
(261)	40s ஜனதா	12.02 மீட்டர் ஒன்றுக்கு
(262)	80s வண்ணப்பாவு புடவைகள்	26.76 மீட்டர் ஒன்றுக்கு
(263)	80s டை(Tie) மற்றும் டை(Die) புடவைகள்	52.66 மீட்டர் ஒன்றுக்கு
(264)	பனாரஸ் புடவைகள்	36.68 மீட்டர் ஒன்றுக்கு
(265)	60s பேட்டு புடவைகள்	12.05 மீட்டர் ஒன்றுக்கு
(266)	60s சாதா புடவைகள்	10.00 மீட்டர் ஒன்றுக்கு
(267)	60s பேட்டு புட்டா	37.74 மீட்டர் ஒன்றுக்கு
(268)	12D லேட்டிஸ் தாழம்பூ புட்டா பாவாடை	18.68 மீட்டர் ஒன்றுக்கு
(269)	60s x 60s நகமன் புடவை	24.28 மீட்டர் ஒன்றுக்கு
(270)	120D தேவேந்திரா	24.89 மீட்டர் ஒன்றுக்கு
(271)	60s x 60s மீனா புடவை	26.44 மீட்டர் ஒன்றுக்கு
(272)	டை(Tie) மற்றும் டை(Die) சரிகை கட்டம்	79.25 மீட்டர் ஒன்றுக்கு
(273)	80s வண்ண கட்டம்	37.76 மீட்டர் ஒன்றுக்கு
(274)	சுரிதார் 70s	15.86 மீட்டர் ஒன்றுக்கு
(275)	கல்கத்தா டிசைன்	60.32 மீட்டர் ஒன்றுக்கு
(276)	சாதா பேட்டு பொன்வண்டு	24.89 மீட்டர் ஒன்றுக்கு
(277)	டிஸ்கோ கரை	24.89 மீட்டர் ஒன்றுக்கு
(278)	டிஸ்கோ கரை பேட்டு	26.40 மீட்டர் ஒன்றுக்கு
(279)	100s x 100s சாதனா புடவைகள்	27.61 மீட்டர் ஒன்றுக்கு
(280)	100s x 100s 20s புடவைகள்	28.72 மீட்டர் ஒன்றுக்கு
(281)	100s x 100s 40s	29.44 மீட்டர் ஒன்றுக்கு
(282)	100 x 100s x 40s இரட்டை பேட்டு புடவைகள்	30.32 மீட்டர் ஒன்றுக்கு
(283)	100s x 100s 20s 6-1 கட்டம்	31.12 மீட்டர் ஒன்றுக்கு
(284)	100s x 100s 40s 10-1 கட்டம்	31.04 மீட்டர் ஒன்றுக்கு
(285)	100s x 100s 40s 6-1 கட்டம்	31.84 மீட்டர் ஒன்றுக்கு
(286)	50" x 90" ஜாக்குவார்டு படுக்கை விரிப்பு (125 x 125 செ.மீ)	26.33 மீட்டர் ஒன்றுக்கு
(287)	60" x 90" 2x2 படுக்கை விரிப்பு (150 x 225 செ.மீ)	16.81 மீட்டர் ஒன்றுக்கு
(288)	50" x 90" 2x2 படுக்கை விரிப்பு (125 x 225 செ.மீ)	15.56 மீட்டர் ஒன்றுக்கு
காஞ்சிபுரம் வட்டம்:		
(289)	60s x 40s 50" லுங்கிகள் (125 செ.மீ)	41.40 மீட்டர் ஒன்றுக்கு
(290)	80s x 80s 50" லுங்கிகள் (125 செ.மீ)	52.14 மீட்டர் ஒன்றுக்கு
(291)	80s x 100s 50" லுங்கிகள் (125 செ.மீ)	59.20 மீட்டர் ஒன்றுக்கு
(292)	60s x 60s 50" லுங்கிகள் (125 செ.மீ)	42.55 மீட்டர் ஒன்றுக்கு
(293)	60s x 40s 36" சுரிதார் (90 செ.மீ)	36.53 மீட்டர் ஒன்றுக்கு
(294)	60s x 40s 36" சட்டைத்துணி (90 செ.மீ)	30.14 மீட்டர் ஒன்றுக்கு
(295)	60s x 40s 36" சுரிதார் கார்டு(90 செ.மீ)	19.92 மீட்டர் ஒன்றுக்கு
(296)	20 s ஈரிழைத் துண்டு	8.51 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(297)	அக்ரிலிக் சால்வை	13.82 மீட்டர் ஒன்றுக்கு
(298)	80s பெங்கால் புடவை	25.54 மீட்டர் ஒன்றுக்கு
(299)	80s x 80s கைக்குட்டை	35.44 மீட்டர் ஒன்றுக்கு
(300)	60s x 60s சிறப்பு வேட்டி(125 செ.மீ)	18.20 மீட்டர் ஒன்றுக்கு
(301)	80s x 80s 50" வேட்டி	23.10 மீட்டர் ஒன்றுக்கு
(302)	80s காஞ்சி பருத்தி 4" 6" சாதாரண புடவை (10.15 செ.மீ)	64.73 மீட்டர் ஒன்றுக்கு
(303)	80s காஞ்சி பருத்தி 7 1/2" 9" சாதாரண புடவை (18.75, 22.5 செ.மீ)	63.50 மீட்டர் ஒன்றுக்கு
(304)	80s காஞ்சி பருத்தி 7 1/2" 9" சாதாரண புடவை (18.75, 22.5 செ.மீ)	68.47 மீட்டர் ஒன்றுக்கு
(305)	80s காஞ்சி பருத்தி 4 1/2" 9" ரவிக்கையுடன் கூடிய சாதாரண புடவை (11.25, 22.5 செ.மீ)	69.71 மீட்டர் ஒன்றுக்கு
(306)	80s காஞ்சி பருத்தி புடவைகள் 4 1/2" 6" சாதாரண காலை மற்றும் மாலை புடவை (11.25, 15 செ.மீ)	68.15 மீட்டர் ஒன்றுக்கு
(307)	80s காஞ்சி பருத்தி புடவை 7 1/2" 9" சாதாரண காலை / மாலை புடவை (18.75, 22.5 செ.மீ)	66.94 மீட்டர் ஒன்றுக்கு
(308)	80s காஞ்சி பருத்தி புடவை 7 1/2" 9" ரவிக்கையுடன் கூடிய சாதாரண காலை மற்றும் மாலை புடவை (11.25, 15 செ.மீ)	71.90 மீட்டர் ஒன்றுக்கு
(309)	80s காஞ்சி பருத்தி புடவை 7 1/2" 9" ரவிக்கையுடன் கூடிய சாதாரண காலை / மாலை புடவை (18.75, 22.5 செ.மீ)	72.48 மீட்டர் ஒன்றுக்கு
சென்னை தேவேந்திரா புடவைகள்:		
(310)	சாதா ரகப்புடவை	31.92 மீட்டர் ஒன்றுக்கு
(311)	கட்டம் போட்டவை	38.63 மீட்டர் ஒன்றுக்கு
(312)	பட்டு	38.63 மீட்டர் ஒன்றுக்கு
(313)	போல்தாரி	42.55 மீட்டர் ஒன்றுக்கு
திருச்செங்கோடு வட்டம்:		
பருத்தி ரகங்கள்:		
(314)	26s x 26s வேட்டி	8.80 மீட்டர் ஒன்றுக்கு
(315)	40s x 40s வேட்டி	11.33 மீட்டர் ஒன்றுக்கு
(316)	60s x 60s வேட்டி	18.10 மீட்டர் ஒன்றுக்கு
(317)	80s x 80s வேட்டி	22.61 மீட்டர் ஒன்றுக்கு
புடவைகள்:		
(318)	40s x 40s புடவை	12.31 மீட்டர் ஒன்றுக்கு
(319)	60s x 60s புடவை	18.10 மீட்டர் ஒன்றுக்கு
(320)	80s x 80s புடவை	21.38 மீட்டர் ஒன்றுக்கு
(321)	80s x 80s கோர்வை	58.25 மீட்டர் ஒன்றுக்கு
(322)	60s x 60s பட்டு	22.61 மீட்டர் ஒன்றுக்கு
(323)	கோடம்பாக்கம்	23.87 மீட்டர் ஒன்றுக்கு
துண்டு:		
(324)	வண்ணத்துண்டு	6.84 மீட்டர் ஒன்றுக்கு
(325)	ஈரிழைத்துண்டு (30" x 60") (75 x150 செ.மீ)	12.31 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
படுக்கை விரிப்பு ரகங்கள்:		
(326)	50" x 90" மீரா (125 x225 செ.மீ)	16.85 மீட்டர் ஒன்றுக்கு
(327)	50" x 90" வடிவமைப்பு (Design) (125 x225 செ.மீ)	24.10 மீட்டர் ஒன்றுக்கு
(328)	60" x 90" (150 x225 செ.மீ)	31.58 மீட்டர் ஒன்றுக்கு
காடா ரகம்:		
(329)	20s x 20s வண்ணம்	11.53 மீட்டர் ஒன்றுக்கு
(330)	2/30s x 10s வண்ணம்	8.03 மீட்டர் ஒன்றுக்கு
(331)	2/40s x 20s திரைச்சீலை/பலகணிச்சட்டம்	8.80 மீட்டர் ஒன்றுக்கு
போர்வைகள்:		
(332)	2/17s x 10s (இரட்டை)	37.56 மீட்டர் ஒன்றுக்கு
லுங்கி ரகம்:		
(333)	60s x 40s லுங்கி	22.61 மீட்டர் ஒன்றுக்கு
விருதுநகர் வட்டம்:		
(334)	120D செயற்கைப்பட்டு வட்டு 4-1 புடவை	65.76 யூனிட் ஒன்றுக்கு
(335)	120" பிளைன் புட்டா	67.22 யூனிட் ஒன்றுக்கு
(336)	120" தாழம்பூ புட்டா	105.00 யூனிட் ஒன்றுக்கு
(337)	120" நாயகம் புட்டா	82.16 யூனிட் ஒன்றுக்கு
(338)	120" கட்டம் போட்ட புட்டா	71.38 யூனிட் ஒன்றுக்கு
(339)	120" செயற்கை பட்டு மாமி	65.76 யூனிட் ஒன்றுக்கு
(340)	40s x 40s ஜனதா	67.81 யூனிட் ஒன்றுக்கு
(341)	40s x 40s சாலிமார்	67.52 யூனிட் ஒன்றுக்கு
(342)	40s x 40s மொய் கட்டம்	66.37 யூனிட் ஒன்றுக்கு
(343)	40s x 40s வட்டுசாலிமர் பேட்டு	63.10 யூனிட் ஒன்றுக்கு
(344)	40s x 40s பட்டன் பேட்டு	45.64 யூனிட் ஒன்றுக்கு
(345)	40s x 40s திலகம் புட்டா	70.96 யூனிட் ஒன்றுக்கு
(346)	40s x 40s உதய கீதம் புட்டா பேட்டு	49.16 யூனிட் ஒன்றுக்கு
(347)	40s x 40s கொடம் ஆர்த்தி 120D x 40s	88.09 யூனிட் ஒன்றுக்கு
(348)	வட்டு கொடம் மொய்பேடு 120D x 40s	75.06 யூனிட் ஒன்றுக்கு
(349)	சோலைப்பேடு 120D x 40s	73.42 யூனிட் ஒன்றுக்கு
(350)	லட்டைஸ் 120D x 40s	74.35 யூனிட் ஒன்றுக்கு
(351)	2/80s x 2/80s x 40 x 40 ஜனதா 5.5 மீட்டர்	67.81 யூனிட் ஒன்றுக்கு
(352)	40 x 40 பருத்தி	70.55 யூனிட் ஒன்றுக்கு
(353)	40 x 40 வண்ண பார்வி	67.81 யூனிட் ஒன்றுக்கு
(354)	40 x 40 வண்ண புடவை 56s ரீட்	67.81 யூனிட் ஒன்றுக்கு
(355)	2/80s x 60s லுங்கி	28.40 யூனிட் ஒன்றுக்கு
(356)	40s லுங்கி 1.22 x 2.00 72s ரீட்	30.71 யூனிட் ஒன்றுக்கு
(357)	2/80s-1.22 x 2.00 லுங்கி	33.18 யூனிட் ஒன்றுக்கு
(358)	2/80s-1.27 x 2.00 லுங்கி	32.20 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(359)	1.20 x 2.00 40s x 40s லுங்கி	29.05 யூனிட் ஒன்றுக்கு
(360)	1.26 x 2.00 2/60 x 60s	30.05 யூனிட் ஒன்றுக்கு
(361)	2/80s x 2/80s பாலியெஸ்டர் வேட்டி	22.40 யூனிட் ஒன்றுக்கு
(362)	26s NF மேசை சோலை வகை வேட்டி	57.58 யூனிட் ஒன்றுக்கு
(363)	2/40s 1.27x 1.83 வேட்டி வெளுக்கப்பட்டது	20.10 யூனிட் ஒன்றுக்கு
(364)	2/60s 1.27x 1.83 வேட்டி வெளுக்கப்பட்டது	24.71 யூனிட் ஒன்றுக்கு
(365)	2/80s 1.27 x 1.83 வேட்டி வெளுக்கப்பட்டது	27.23 யூனிட் ஒன்றுக்கு
(366)	40s - 1.22 x 1.83 வண்ண வேட்டி	20.10 யூனிட் ஒன்றுக்கு
(367)	60s - 1.27 x 3.66 சன்ன வேட்டி	50.83 யூனிட் ஒன்றுக்கு
(368)	2/60s - 1.27 x 1.83 வெளுக்கப்பட்டது	24.71 யூனிட் ஒன்றுக்கு
(369)	2/80s - 1.27 x 1.83 வெளுக்கப்பட்டது	27.38 யூனிட் ஒன்றுக்கு
(370)	40s - 1.22 x 1.83 வண்ண வேட்டி	20.10 யூனிட் ஒன்றுக்கு
(371)	2/40s x 26s வேட்டி 52s ரீட்	20.10 யூனிட் ஒன்றுக்கு
(372)	2/60s x 40s வேட்டி 72s ரீட்	24.71 யூனிட் ஒன்றுக்கு
(373)	2/80s x 60s வேட்டி 80s ரீட்	27.38 யூனிட் ஒன்றுக்கு
(374)	2/17s ஜாக்குவார்டு துண்டு (19" x 38") (47.5 x 95 செ.மீ)	5.82 யூனிட் ஒன்றுக்கு
(375)	2/27s ஜாக்குவார்டு துண்டு (60 x 120 செ.மீ) (24" x 48")	8.71 யூனிட் ஒன்றுக்கு
(376)	2/17s 27" x 54" (67.5 x 135 செ.மீ)	10.38 யூனிட் ஒன்றுக்கு
(377)	26" x 40" துண்டு மடி (65 x 100 செ.மீ)	20.76 மடி ஒன்றுக்கு
(378)	26" x 60" துண்டு (65 x 150 செ.மீ)	31.54 மடி ஒன்றுக்கு
(379)	20" x 73" (65 x 182.5 செ.மீ)	37.36 மடி ஒன்றுக்கு
(380)	சீசன் துண்டு 32 ரீட்	29.05 மடி ஒன்றுக்கு
(381)	20sF x 76 x 5.49 வெளுக்கப்பட்ட ஈரிழைத் துண்டு மடி	22.81 மடி ஒன்றுக்கு
(382)	20" 64 x 5.49 சீசன் துண்டு மடி	20.76 மடி ஒன்றுக்கு
(383)	20s x 66 x 5.28 சிட்டி துண்டு மடி	32.58 மடி ஒன்றுக்கு
(384)	20s 62 x 5.00 மீட்டர் தோவாளை	20.58 மடி ஒன்றுக்கு
(385)	20s 61 x 4.80 மீட்டர் வண்ண பர்மா	20.58 மடி ஒன்றுக்கு
(386)	2/40s 66 x 1.37 மீட்டர் வெளுக்கப்பட்ட டயமண்ட் துண்டு	15.16 மடி ஒன்றுக்கு
(387)	2/17s 69 x 1.38 மீட்டர் வண்ண தோவாளை துண்டு	10.76 மடி ஒன்றுக்கு
(388)	20s 66 x 1.37 சீசன் துண்டு மடி	6.86 மடி ஒன்றுக்கு
(389)	26s 0.69s x 1.38 சிறப்பு துண்டு	7.04 மடி ஒன்றுக்கு
(390)	2/17s 0.69 x 1.38 கட்டம் போட்ட துண்டு	10.38 மடி ஒன்றுக்கு
(391)	2/17s 0.69 x 1.38 வெளுக்கப்பட்ட துண்டு	9.34 மடி ஒன்றுக்கு
(392)	2/40s x 20 சாம்பல் வண்ண காடா	10.38 மீட்டர் ஒன்றுக்கு
(393)	2/60s x 40s சாம்பல் வண்ண காடா	11.03 மீட்டர் ஒன்றுக்கு
(394)	2/40s சாம்பல் நிற பீஸ்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
(395)	26s 107 செ.மீ வண்ண பீஸ்	6.11 மீட்டர் ஒன்றுக்கு
(396)	2/80s 112M வெளுக்கப்பட்ட பீஸ்	14.10 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(397)	2/40s 102 G.M./ சாம்பல் பீஸ்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
(398)	2/60s 112 G.M. வண்ண பீஸ்	12.46 மீட்டர் ஒன்றுக்கு
(399)	40s x 40s 1.17மீ x 20 மீ கட்டம் போட்ட பீஸ்	16.61 மீட்டர் ஒன்றுக்கு
(400)	26s x 26s 36/116 x 16" கட்டுத் துணி	52.52 மீட்டர் ஒன்றுக்கு
(401)	20s x 40s 36/111 x 16" கட்டுத் துணி	42.94 மீட்டர் ஒன்றுக்கு
(402)	20s x 20s 36/90 x 16" கட்டுத் துணி	25.13 மீட்டர் ஒன்றுக்கு
(403)	2/80s x 71 டேனியர் பாலியெஸ்டர் சட்டைத்துணி	20.76 மீட்டர் ஒன்றுக்கு
(404)	2/80s x 83/84 டேனியர் பாலியெஸ்டர் சட்டைத்துணி	16.61 மீட்டர் ஒன்றுக்கு
(405)	2/80s x 104 செ.மீ பாலியெஸ்டர் பீஸ்	16.61 மீட்டர் ஒன்றுக்கு
(406)	83/350 91 செ.மீ டெக்ஸோ பாலியெஸ்டர்	19.72 மீட்டர் ஒன்றுக்கு
(407)	DPM பாலியெஸ்டர் 0.97 செ.மீ x 20 மீ 82s ரீட்	19.72 மீட்டர் ஒன்றுக்கு
(408)	2/60s HT x 2/60 HT கோடு போட்ட பாலியெஸ்டர் 56s ரீட்	11.44 மீட்டர் ஒன்றுக்கு
(409)	2/100s x 2/60s கட்டம் 56s ரீட்	13.51 மீட்டர் ஒன்றுக்கு
(410)	T.V. புட்டா புடவை	119.52 மீட்டர் ஒன்றுக்கு
(411)	மரிப்பூ 120D	79.88 மீட்டர் ஒன்றுக்கு
(412)	பேட்டு மென்கட்டம் 120D	73.86 மீட்டர் ஒன்றுக்கு
(413)	கட்டம் போட்ட புட்டா 120D	78.19 மீட்டர் ஒன்றுக்கு
(414)	ரப்பர் கட்டம் 120D	75.32 மீட்டர் ஒன்றுக்கு
(415)	நான்சி புட்டா 120D	109.98 மீட்டர் ஒன்றுக்கு
(416)	மரிப்பூ புட்டா 120D	86.72 மீட்டர் ஒன்றுக்கு
(417)	எதிர் மைகேல் 120D	69.50 மீட்டர் ஒன்றுக்கு
(418)	அஞ்சலி புட்டா 120D	109.98 மீட்டர் ஒன்றுக்கு
(419)	டவர் புட்டா 120D	124.49 யூனிட் ஒன்றுக்கு
(420)	40s மல்லம்மா பார்டர் புடவை 120D	65.11 யூனிட் ஒன்றுக்கு
(421)	40s பிரிண்ட் பேட்டு 120D	46.27 யூனிட் ஒன்றுக்கு
(422)	60s புதுப்புது கவிதை	144.18 யூனிட் ஒன்றுக்கு
(423)	60s கவரிமான் புட்டா 120D	195.04 யூனிட் ஒன்றுக்கு
(424)	60s தீபம் புட்டா 120D	238.60 யூனிட் ஒன்றுக்கு
(425)	120D x 40s கோடம்பாக்கம் குண்டுமான் பேட்டு	75.96 யூனிட் ஒன்றுக்கு
(426)	120D x 40s புட்டா பேட்டு	95.81 யூனிட் ஒன்றுக்கு
(427)	40s x 40s 5 மீட்டர் பேட்டு புட்டா	92.95 யூனிட் ஒன்றுக்கு
(428)	40s x 40s 5 மீட்டர் பேட்டு புட்டா	96.49 யூனிட் ஒன்றுக்கு
(429)	40s x 40s 5 மீட்டர் கோர்வை பேட்டு	78.65 யூனிட் ஒன்றுக்கு
(430)	2/60s லுங்கி 72s ரீட்	28.22 யூனிட் ஒன்றுக்கு
(431)	40s x 40s 1.22/2 மீட்டர் லுங்கி	14.51 யூனிட் ஒன்றுக்கு
(432)	2/60s x 60s 1.27/1.83 மீட்டர் வேட்டி	28.87 யூனிட் ஒன்றுக்கு
(433)	2/60s x 40s 1.27/1.83 மீட்டர் வேட்டி	24.71 யூனிட் ஒன்றுக்கு
(434)	40s x 40s கட்டம் போட்ட பீஸ் 72s ரீட்	20.76 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(435)	10s x 10s 36s ரீட் பீஸ்	9.34 மீட்டர் ஒன்றுக்கு
(436)	2/40s x 20s 36s ரீட் பீஸ்	12.46 மீட்டர் ஒன்றுக்கு
(437)	2/80s x 60s 80s ரீட் பீஸ்	14.51 மீட்டர் ஒன்றுக்கு
(438)	2/60s x 40s 64s ரீட் பீஸ்	21.82 மீட்டர் ஒன்றுக்கு
(439)	2/40s x 40s காலா 56" ரீட்	13.26 மீட்டர் ஒன்றுக்கு
(440)	2/60s x HT 83 x 85 பாலியெஸ்டர்	16.81 மீட்டர் ஒன்றுக்கு
(441)	2/60s HT x 10 x பேன்சி கட்டம்	18.68 மீட்டர் ஒன்றுக்கு
(442)	830 x 155 டேக்ஸ் பாலியெஸ்டர்	20.76 மீட்டர் ஒன்றுக்கு
(443)	2/40p x HT 2/40 p HT பாலியெஸ்டர்	13.51 மீட்டர் ஒன்றுக்கு
(444)	2/40 PC x 71D பாலியெஸ்டர்	20.76 மீட்டர் ஒன்றுக்கு
மதுரை வட்டம்:		
(445)	ஒற்றை பேட்டு 75D x 100s	44.40 மீட்டர் ஒன்றுக்கு
(446)	மீனா பேட்டு 75D x 100s	47.58 மீட்டர் ஒன்றுக்கு
(447)	அடையாறு பார்டர் 75D x 100s	47.17 மீட்டர் ஒன்றுக்கு
(448)	அப்சரா பார்டர் 75D x 100s	48.37 மீட்டர் ஒன்றுக்கு
(449)	ஒரு பக்க பார்டர் 75D x 100s	51.76 மீட்டர் ஒன்றுக்கு
(450)	தில்லம்மா பார்டர் 75D x 100s	78.86 மீட்டர் ஒன்றுக்கு
(451)	சேவை மையம் 75D x 100s	53.38 மீட்டர் ஒன்றுக்கு
(452)	செல்ஃப் டிசைன் 75D x 100s	102.88 மீட்டர் ஒன்றுக்கு
(453)	ராஜ் கமல் 75D x 80s	83.83 மீட்டர் ஒன்றுக்கு
(454)	கராச்சி 75D x 100s	45.35 மீட்டர் ஒன்றுக்கு
(455)	ரீகல் அடையாறு	45.89 மீட்டர் ஒன்றுக்கு
(456)	ஒரு பக்க குறுக்கு 75D x 100s	60.84 மீட்டர் ஒன்றுக்கு
(457)	மீகா செக் (3x1) 75D x 100s	60.91 மீட்டர் ஒன்றுக்கு
(458)	அடையாறு வகை 8 x 1 கட்டம் போட்ட புட்டா	55.07 மீட்டர் ஒன்றுக்கு
(459)	அடையாறு வகை 8 x 1 கட்டம் போட்ட புட்டா 75D x 100s	74.45 மீட்டர் ஒன்றுக்கு
(460)	கராச்சி புட்டா 75D x 100s	64.63 மீட்டர் ஒன்றுக்கு
(461)	கராச்சி BRP புட்டா 75D x 100s	80.63 மீட்டர் ஒன்றுக்கு
(462)	புட்டா செல்ஃப் 75 D x 100s	105.00 மீட்டர் ஒன்றுக்கு
(463)	சரிகை செல்ஃப் 75D x 100s	118.01 மீட்டர் ஒன்றுக்கு
(464)	கொடிமலர் சோல்டர் செல்ஃப் 75D x 100s	156.13 மீட்டர் ஒன்றுக்கு
(465)	கராச்சி (8x1) BRB கிளப் 75D x 100s	156.13 மீட்டர் ஒன்றுக்கு
(466)	சாதா பார்டர் 75 D x 100s	37.97 மீட்டர் ஒன்றுக்கு
(467)	சாதா நாரமுடி 75D x 100s	35.58 மீட்டர் ஒன்றுக்கு
(468)	சிறப்பு (Special)	102.52 மீட்டர் ஒன்றுக்கு
(469)	4x1 சிறப்பு கட்டம் அடையாறு டேப்	62.27 மீட்டர் ஒன்றுக்கு
(470)	தேவேந்திர டிசைன் 120sx 80s	34.15 மீட்டர் ஒன்றுக்கு
(471)	லுங்கிகள் (2.80 மீட்டர்/2/60s x 40s)	25.92 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(472)	லுங்கிகள் (2.00 மீட்டர் 2/60s x 40s)	29.08 யூனிட் ஒன்றுக்கு
(473)	பாலியெஸ்டர் சட்டை துணி - 4 டிரேடல்ஸ் 2/60s TPM	19.51 யூனிட் ஒன்றுக்கு
(474)	40s x40s லுங்கிகள் (1.80 செ.மீ) 40sx 40s	21.16 மீட்டர் ஒன்றுக்கு
(475)	60 s x 40s லுங்கிகள் (1.90 செ.மீ) 60s x 40s	30.61 யூனிட் ஒன்றுக்கு
(476)	40s x 40s ஜனதா புடவைகள் (5.5மீ) 40s x 40s	67.81 யூனிட் ஒன்றுக்கு
(477)	80s ஜரிகை புடவைகள் (5.50 மீ) 80s x 80s	135.67 யூனிட் ஒன்றுக்கு
(478)	40s குர்வை புடவைகள் (5.00 மீட்டர்) 40s x 40s	62.24 யூனிட் ஒன்றுக்கு
(479)	40s குங்கம் புடவைகள் (5.00 மீட்டர்) 40s x 40s	56.47 யூனிட் ஒன்றுக்கு
(480)	40s x 40s பேட்டு புடவைகள் 40s x 40s	65.70 யூனிட் ஒன்றுக்கு
(481)	40s x 40s 72 s ரீட் லுங்கிகள் 40s x 40s	34.58 யூனிட் ஒன்றுக்கு
(482)	40s கார்ட்டு துணிகள் 40s x 40s	9.82 மீட்டர் ஒன்றுக்கு
(483)	60s புடவைகள் (5.5மீட்டர்) 60s x 60s	95.72 யூனிட் ஒன்றுக்கு
(484)	60s சுசிலா பார்டர் (5.5 மீட்டர்) 60s x60s	70.55 யூனிட் ஒன்றுக்கு
(485)	டர்கி துண்டு (1.40) 2/17 x 20s	7.46 யூனிட் ஒன்றுக்கு
(486)	டர்கி துண்டு (1.20) 2/17x 20s	6.66 யூனிட் ஒன்றுக்கு
(487)	வண்ணப்புடவைகள் (5.50 மீ) 80	87.13 யூனிட் ஒன்றுக்கு
(488)	வேட்டிகள் (1.85 மீ) 40s x 26s	18.68 யூனிட் ஒன்றுக்கு
(489)	புடவைகள் (5.50 மீ) 60s x 60s	66.37 யூனிட் ஒன்றுக்கு
(490)	வேட்டிகள் (3.65 மீ) 60s x 60s	46.70 யூனிட் ஒன்றுக்கு
(491)	வெள்ளை நிறத் துண்டு (1.55 மீ) 40s x 26s	12.46 யூனிட் ஒன்றுக்கு
(492)	வேட்டிகள் (1.85 மீ) 2/4 s x 26s	13.51 யூனிட் ஒன்றுக்கு
(493)	படுக்கை விரிப்புகள் (2.25) 2/17 nf x 2/17 nf	20.76 யூனிட் ஒன்றுக்கு
(494)	வண்ணத்துண்டுகள் (1.35 மீ) 2/17 nf x 20s	5.21 யூனிட் ஒன்றுக்கு
(495)	வேட்டிகள் (1.85 மீ) 2/60s x 40s	16.61 யூனிட் ஒன்றுக்கு
(496)	சீசன் துண்டுகள் (1.25 மீ) 2/17 nf x 20s	5.21 யூனிட் ஒன்றுக்கு
(497)	லுங்கிகள் (1.190 மீ) 40s x 40s	18.28 யூனிட் ஒன்றுக்கு
(498)	சீசன் துண்டுகள் (1.30 மீ) 40s x 26s	8.30 யூனிட் ஒன்றுக்கு
(499)	காட்டன் புட்டா மரிப்பு புடவைகள் 60s x 60s	72.62 யூனிட் ஒன்றுக்கு
(500)	வேட்டிகள் (1.27 மீ மற்றும் 1.83 மீ) 2/60s x 40s	24.71 யூனிட் ஒன்றுக்கு
(501)	வேட்டிகள் (1.27 மீ மற்றும் 1.83 மீ) 2/40s x 26s	21.38 யூனிட் ஒன்றுக்கு
(502)	வெள்ளை நிறத்துண்டுகள் (24" x 48") 20s x 20s (60x120 செ.மீ)	7.08 யூனிட் ஒன்றுக்கு
(503)	வெள்ளை நிறத்துண்டுகள் (27" x 54") (67.5 x 135 செ.மீ)	8.28 யூனிட் ஒன்றுக்கு
(504)	வெள்ளை நிறத்துண்டுகள் (30" x 60") 20s x 20s (75 x 150 செ.மீ)	9.43 யூனிட் ஒன்றுக்கு
(505)	டயமண்டு துண்டுகள் (30" x 60") 2/40s x 20s	10.90 யூனிட் ஒன்றுக்கு
(506)	வண்ணத் துண்டுகள் (27" x 24") 2/17 nf x 2nf (67.5.x 135 செ.மீ)	8.28 யூனிட் ஒன்றுக்கு
(507)	வண்ணத் துண்டுகள்(24" x 48") 60 x 120 செ.மீ	6.66 யூனிட் ஒன்றுக்கு
(508)	வண்ணக்கைக்குட்டைகள் (15"x 24") (37.5 x 60 செ.மீ) (2/17 x2/17s x 20s)	3.61 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(509)	½ ஜாக்குவார்டு துண்டுகள் (27" x 54") 2/17 x 2/17s x 20s 9 lbs (4.082 கி.கி) (67.5 x 135 செ.மீ)	15.23 யூனிட் ஒன்றுக்கு
(510)	½ ஜாக்குவார்டு துண்டுகள் (24" x 48") 7 lbs 2/17x2/17x 20s (3.175 கி.கி) (60x120 செ.மீ)	12.84 யூனிட் ஒன்றுக்கு
(511)	½ JQ டெர்ரி துண்டுகள் (24" x 54") (60x135 செ.மீ 6½ lbs 2/17 x20s (2.947 கி.கி)	11.71 யூனிட் ஒன்றுக்கு
(512)	½ JQ (26" x 52") 6 lbs 2/17 x 20s (65x130 செ.மீ) (2.721 கி.கி)	11.59 யூனிட் ஒன்றுக்கு
(513)	½ JQ (24" x 48") 5¼ lbs 2/17 x 20s (60x120 செ.மீ) (2.386 கி.கி)	9.70 யூனிட் ஒன்றுக்கு
(514)	½ JQ (18" x 30") 3¼ lbs (45 x 95 செ.மீ) (1.473 கி.கி)	3.18 யூனிட் ஒன்றுக்கு
(515)	½ JQ சிறிய ஜாக்குவார்டு (27" x 54") 13 lbs 2/17 x 2/30s x 26s (5.896 கி.கி) (67.5x135 செ.மீ)	29.87 யூனிட் ஒன்றுக்கு
(516)	½ JQ 27" x 54" 12lbs (5.443 கி.கி) (67.5x135 செ.மீ) 2/17 x 2/30s x 26s	26.33 யூனிட் ஒன்றுக்கு
(517)	முழு அளவிலான ஜாக்குவார்டு (27" x 54") (67.5 x135 செ.மீ) 10 lbs (4.535 கி.கி) (2/17 x 2/17 x 20s)	17.95 யூனிட் ஒன்றுக்கு
(518)	½ ஜாக்குவார்டு (27" x 54") (67.5 x135 செ.மீ) 9 lbs (4.082 கி.கி)	14.41 யூனிட் ஒன்றுக்கு
(519)	½ ஜாக்குவார்டு (27" x 54") (67.5 x135 செ.மீ) 8 lbs (3.628 கி.கி)	13.33 யூனிட் ஒன்றுக்கு
(520)	½ ஜாக்குவார்டு (27" x 54") (67.5 x135 செ.மீ) 7 lbs (3.175 கி.கி)	12.68 யூனிட் ஒன்றுக்கு
(521)	டர்க்கி (27" x 54") 8 lbs (2/17x2/17s x 10s (67.5 x 135 செ.மீ) (3.628 கி.கி)	9.13 யூனிட் ஒன்றுக்கு
(522)	டர்க்கி (27" x 54") 7lbs (2/17 x 2/17s x 10s (3.175 கி.கி)	8.75 யூனிட் ஒன்றுக்கு
(523)	வனஜா (27" x 54") 5 lbs 2/17 x 2/17s x 10s (2.267 கி.கி)	5.05 யூனிட் ஒன்றுக்கு
(524)	½ ஜாக்குவார்டு (24" x48") 8 lbs 2/17x2/17s x 10s (60 x120 செ.மீ) (3.628 கி.கி)	12.68 யூனிட் ஒன்றுக்கு
(525)	½ ஜாக்குவார்டு (24" x48") 7 lbs 2/17 x 2/17s x 10s (3.175 கி.கி)	12.18 யூனிட் ஒன்றுக்கு
(526)	½ முழு அளவிலான ஜாக்குவார்டு (24" x48") 8 lbs 2/17x 2/17s x 10s (3.628 கி.கி)	15.79 யூனிட் ஒன்றுக்கு
(527)	டர்க்கி துண்டுகள் (24" x48") (60 x120 செ.மீ) 7 lbs 2/17s x 2/17s x 10s (3.475 கி.கி)	7.33 யூனிட் ஒன்றுக்கு
(528)	½ ஜாக்குவார்டு (24" x48") 6 lbs 2/17s x 2/17s x 20s (60 x120 செ.மீ) (2.721 கி.கி)	10.64 யூனிட் ஒன்றுக்கு
(529)	½ ஜாக்குவார்டு (20" x 40") 5 lbs 2/17s x 2/17s x 20s (50 x100 செ.மீ) (2.267 கி.கி)	9.13 யூனிட் ஒன்றுக்கு
(530)	முழு அளவிலான ஜாக்குவார்டு (20" x40") 6 lbs 2/17s x 2/17s x 20s (2.721 கி.கி)	10.28 யூனிட் ஒன்றுக்கு
(531)	சிறிய ஜாக்குவார்டு (20" x20") 7lbs 2/17s x 2/30s x 26s (50 x50 செ.மீ) (3.175 கி.கி)	18.79 யூனிட் ஒன்றுக்கு
(532)	முழு அளவிலான ஜாக்குவார்டு (20" x35") 4 lbs 2/17s x 2/17s x 20s (50 x 87.5செ.மீ) (1.814 கி.கி)	8.98 யூனிட் ஒன்றுக்கு
(533)	முழு அளவிலான ஜாக்குவார்டு (30" x60") 12 lbs 2/17s x 2/17s x 20s (75 x150 செ.மீ) (5.443 கி.கி)	25.13 யூனிட் ஒன்றுக்கு
(534)	½ ஜாக்குவார்டு (19" x38") 4 lbs 2/17s x 2/17s x 20s (47.5 x95 செ.மீ) (1.814 கி.கி)	7.61 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(535)	முழு அளவிலான ஜாக்குவார்டு (14" x 38") 4½ lbs 2/17s x 2/17s x 20s (35x95செ.மீ) (2.040 கி.கி)	9.64 யூனிட் ஒன்றுக்கு
(536)	முழு அளவிலான ஜாக்குவார்டு (19" x 22") 3½ lbs 2/17sx2/17s x 20s (47.5 x 56 செ.மீ) (1.586கி.கி)	5.64 யூனிட் ஒன்றுக்கு
(537)	மோனா (18"x27") ¾ lbs (2/17s x 2/17s x 10s (45 x 67.5செ.மீ) (0.793 கி.கி)	2.39 யூனிட் ஒன்றுக்கு
(538)	மோனா (18"x27") 21/8 lbs 2/17s x 2/17s x 10s (45x67.5செ.மீ) (0.964 கி.கி)	2.39 யூனிட் ஒன்றுக்கு
(539)	டெர்ரி டாட் (18" x 27") 21/8 lbs 2/17s x 17 s x 10s (45 x 67.5 செ.மீ) (0.964 கி.கி)	2.39 யூனிட் ஒன்றுக்கு
(540)	டெர்ரி டாட் (18" x 27") 2½ lbs 2/17s x 2/17 s x 10s (45 x67.5 செ.மீ) (1.133 கி.கி)	3.05 யூனிட் ஒன்றுக்கு
(541)	மோனா (18" x 27") 21/2 lbs 2/17s x 2/17s x 10s (45x67.5செ.மீ) (1.133 கி.கி)	3.34 யூனிட் ஒன்றுக்கு
(542)	துமியா (18" x 8") 1½ lbs 2/17s x 2/17s x 10s (45 x 70 செ.மீ) (0.679 கி.கி)	1.54 யூனிட் ஒன்றுக்கு
(543)	சிறிய ஜாக்குவார்டு (18" x 27") 5 lbs (45 x 67.5 செ.மீ) (2.267 கி.கி)	12.52 யூனிட் ஒன்றுக்கு
(544)	மோனா (18" x 20") 1¼ lbs 2/17s x 30s x 10s (45 x 50 செ.மீ) (0.568 கி.கி)	1.64 யூனிட் ஒன்றுக்கு
(545)	முழு அளவிலான ஜாக்குவார்டு (24" x 54") 2/17s x 2/17s x 20s (60 x 135 செ.மீ)	18.48 யூனிட் ஒன்றுக்கு
(546)	முழு அளவிலான ஜாக்குவார்டு (24" x 16") 2/17s x 2/17s x 20s (60 x 40 செ.மீ)	5.44 யூனிட் ஒன்றுக்கு
(547)	½ ஜாக்குவார்டு (15" x 25") 2½ lbs 2/17s x 2/17s x 20s (37.5 x 62.5 செ.மீ) (1.133 கி.கி)	4.02 யூனிட் ஒன்றுக்கு
(548)	முழு அளவிலான ஜாக்குவார்டு (15" x 25") 2½ lbs 2/17s x 2/17s x 20s (37.5 x 62.5 செ.மீ) (1.133 கி.கி)	5.54 யூனிட் ஒன்றுக்கு
(549)	வண்ணக்கைக்குட்டைகள் (15" x 25") 2/17s x 2/17s (37.5 x 62.5 செ.மீ)	1.08 யூனிட் ஒன்றுக்கு
(550)	½ ஜாக்குவார்டு (18" x 27") 2¼ lbs 2/17s x 2/17s x 20s (45 x 67.5 செ.மீ) (1.246 கி.கி)	4.51 யூனிட் ஒன்றுக்கு
(551)	சிறிய ஜாக்குவார்டு (12" x 12") 1½ lbs 2/17s x 2/30s x 26s (30 x 30செ.மீ) (0.678 கி.கி)	5.03 யூனிட் ஒன்றுக்கு
(552)	டர்க்கி (13" x 10") 2/17s x 2/17s x 10s (32.5 x 25செ.மீ)	1.36 யூனிட் ஒன்றுக்கு
(553)	முழு அளவிலான ஜாக்குவார்டு (8"x 8") 300 கிராம் 2/17s x 2/17s x 20s (20 x 20 செ.மீ)	1.82 யூனிட் ஒன்றுக்கு
(554)	சிறிய ஜாக்குவார்டு (12" x 9") 2/27s x 2/30s x 26s (30 x 22.5 செ.மீ)	4.13 யூனிட் ஒன்றுக்கு
(555)	சிறிய ஜாக்குவார்டு (20" x 10") 7 lbs (3.175 கி.கி) 2/17s x 2/30s x 20s (50 x 25 செ.மீ)	18.79 யூனிட் ஒன்றுக்கு
(556)	சிறிய ஜாக்குவார்டு (12" x 18") 2 lbs 2/17s x 2/30s x 26s (50x45 செ.மீ) (0.907 கி.கி)	7.56 யூனிட் ஒன்றுக்கு
(557)	சிறிய ஜாக்குவார்டு (27½ "x 55") 12 lbs 2/17s x 2/30s x 20s (68.75 x 137.5 செ.மீ) (5.895 கி.கி)	29.87 யூனிட் ஒன்றுக்கு
(558)	சிறிய ஜாக்குவார்டு (27" x 48") 11 lbs 2/17s x 2/30s x 20s (67.5 x 120 செ.மீ) (4.988 கி.கி)	27.77 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண். (1)	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள் (2)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (3) (ரூ. காசு)
(559)	சிறிய ஜாக்குவார்டு (20" x 30") 6½ lbs 2/17s x 2/30s x 20s (50 x 75 செ.மீ) (2.947 கி.கி)	17.66 யூனிட் ஒன்றுக்கு
(560)	சிறிய ஜாக்குவார்டு (30" x 60") 15½ lbs 2/17s x 2/30s x 20s (75 x 150 செ.மீ) (7.029 கி.கி)	39.94 யூனிட் ஒன்றுக்கு
(561)	½ ஜாக்குவார்டு (35" x 54") 11½ lbs 2/17s x 2/17s x 20s (87.5 x 135 செ.மீ) (5.102 கி.கி)	22.81 யூனிட் ஒன்றுக்கு
(562)	½ ஜாக்குவார்டு(48" x 75") 1¾ lbs 2/17s x 2/17s x 10s (120 x 187.5 செ.மீ) (0.793 கி.கி)	39.55 யூனிட் ஒன்றுக்கு
(563)	சிறிய ஜாக்குவார்டு (27" x 54") 11½ lbs 2/17s x 2/17s x 20s (67.5 x 135 செ.மீ) (5.102 கி.கி)	27.77 யூனிட் ஒன்றுக்கு
(564)	முழு அளவிலான ஜாக்குவார்டு (11" x 11") ¾ lbs 2/17s x 2/17s x 20s (27.5 x 27.5 செ.மீ) (0.330 கி.கி)	1.82 யூனிட் ஒன்றுக்கு
(565)	முழு அளவிலான ஜாக்குவார்டு (22" x 40") 5½ lbs 2/17s x 2/17s x 20s (55 x 100 செ.மீ) (2.498 கி.கி)	10.28 யூனிட் ஒன்றுக்கு
(566)	சிறிய ஜாக்குவார்டு (18" x 24") 4 lbs 2/17s x 2/30s x 20s (45 x 60 செ.மீ)	10.67 யூனிட் ஒன்றுக்கு
(567)	½ ஜாக்குவார்டு (12½ " x 20") 1¾ lbs 2/17s x 2/17s x 20s (31.25 x 50 செ.மீ) (0.793 கி.கி)	2.87 யூனிட் ஒன்றுக்கு
(568)	½ ஜாக்குவார்டு (12 " x 18") ½ lbs 2/17s x 2/17s x 20s (30 x 45 செ.மீ) (0.679 கி.கி)	2.87 யூனிட் ஒன்றுக்கு
(569)	சிறிய ஜாக்குவார்டு (20" x 28") 5 lbs 2/17s x 2/30s x 26s (50 x 70 செ.மீ) (2.267 கி.கி)	13.44 யூனிட் ஒன்றுக்கு
(570)	சிறிய ஜாக்குவார்டு (14" x 30") 2/17s x 2/30s x 26s (35x75செ.மீ) (2.65 கி.கி)	10.67 யூனிட் ஒன்றுக்கு
(571)	சிறிய ஜாக்குவார்டு (28"x 44") 11 lbs 2/17s x 2/30s x 26s (4.989 கி.கி) (70x110 செ.மீ)	24.89 யூனிட் ஒன்றுக்கு
(572)	½ ஜாக்குவார்டு (30 " x 60") 2/17s x 2/30s x 20s (75 x 150 செ.மீ)	22.81 யூனிட் ஒன்றுக்கு
(573)	60" அகலமுள்ள ஆட்டோமினி (150 செ.மீ) 2/17s x 2/30s x 26s	52.92 யூனிட் ஒன்றுக்கு
(574)	55" அகலமுள்ள ஆட்டோமினி (137.5 செ.மீ) 2/17s x 2/30s x 26s	48.55 யூனிட் ஒன்றுக்கு

கூடுதல் ஊதியங்கள்:

வேட்டி.- கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். பேட்டு கரை வடிவமைப்பின் அளவிற்கேற்ப, அடிப்படை ஊதியத்தில் 5 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரையில் அல்லது அதற்கு அதிகமாகவும் கூடுதல் ஊதிய வீதம் வேறுபடுகிறது.

புடவைகள்.- கூடுதல் பணிக்காக, கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். கூடுதல் பணியின் (பார்டர், புட்டா மற்றும் முந்தானை வடிவமைப்பு முதலியவை) தன்மை / தொழில் நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 5 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை அல்லது அதற்கு அதிகமாகவும் கூடுதல் ஊதிய வீதம் வேறுபடுகிறது.

விளக்கங்கள்.- (1) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

- அகவிலைப்படியானது, அடிப்படை ஊதியம் மற்றும் உற்பத்தித் திறனுடன் இணைந்த அதிகப்படியான ஊதியத்தில் 10 விழுக்காடு என்ற வீதத்தில், இந்த அறிவிக்கை **துமிழ்நாடு அரசினால்** வெளியிடப்படும் நாளிலிருந்து வழங்கப்பட வேண்டும்.
- அடுத்து திருத்தியமைக்கப்படும் வரையில், தற்போதுள்ள அடிப்படை ஊதியம் மற்றும் அதிகப்படியான ஊதியம் ஆகியவற்றில் 5 விழுக்காடு என்ற வீதத்தில் ஒவ்வொன்றும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும்.

(2) ஒரே பணியை அல்லது ஒரே தன்மை கொண்ட பணியை செய்யும் போது, ஊதியங்கள் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கிடையே பாகுபாடு காட்டக்கூடாது.

(3) இங்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும், தற்போது வழங்கப்படும் ஊதியங்கள், அதிகமாக இருக்கும் இடங்களிலெல்லாம் தற்போதைய ஊதியங்களே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர் (கூ.பொ.),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 159, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (C2)த் துறை, 6 ஏப்ரல் 2023.]

தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) உட்பிரிவுகள் மற்றும் 15 ஆம் பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் மற்றும் அவ்வாரியத்தின் ஆலோசனைக் குழுவைப் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு இதனால் மாற்றியமைக்கிறார்:-

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்கள்:-

அரசு சார்பிலான உறுப்பினர்கள்		
1.	திரு. வாகை சந்திரசேகர்	தலைவர்
2.	அரசு செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை.	உறுப்பினர்
3.	அரசு செயலாளர், நிதித் துறை.	உறுப்பினர்
4.	தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அல்லது அவரது நேமகதாரர்.	உறுப்பினர்
5.	உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.	உறுப்பினர்
6.	இயக்குநர், கலைப் பண்பாட்டு இயக்ககம்.	உறுப்பினர் - செயலர்
7.	செயலாளர், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்.	உறுப்பினர்
அலுவல்சாரா உறுப்பினர்கள்		
8.	திரு. ஆதவன் தீட்சண்யா, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்.	உறுப்பினர்
9.	திரு. என். சுப்பிரமணிய தம்பிரான், தெருக்கூத்துக் கலைஞர், புரிசை.	உறுப்பினர்
10.	திரு. வி. பிரபு, கிளாரினெட் கலைஞர், நாமக்கல்.	உறுப்பினர்
11.	திரு. பண்ணை எம்.பி. சிங்காரவேலன், இசை நாடகக் கலைஞர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.	உறுப்பினர்

12.	திரு. வீர சங்கர், நாட்டுப்புறப் பாடகர், தஞ்சாவூர் மாவட்டம்.	உறுப்பினர்
13.	திரு. பாகூர் டி. செல்வராஜ், நாடகக் கலைஞர், ஈரோடு.	உறுப்பினர்
14.	திரு. ஏ. கருப்பையா, தவில் கலைஞர், திண்டுக்கல்.	உறுப்பினர்
15.	திரு. டி. சேர்மதுரை, வில்லிசைக் கலைஞர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி.	உறுப்பினர்
16.	திரு. ஆர்.எஸ். மணிகண்டன், நாதஸ்வரக் கலைஞர், தலைவர், நெல்லை மாவட்ட நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி.	உறுப்பினர்

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள்:-

1.	திரு. வாகை சந்திரசேகர்	தலைவர்
2.	அரசு செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை.	அரசுப் பிரதிநிதி
3.	அரசு செயலாளர், நிதித் துறை.	அரசுப் பிரதிநிதி
4.	உறுப்பினர் செயலர் / இயக்குநர், கலைப் பண்பாட்டு இயக்ககம்.	அரசுப் பிரதிநிதி
5.	செயலாளர், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்.	அரசுப் பிரதிநிதி
6.	திரு. எம். கலைவாணன் பொம்மலாட்டம், வீதி நாடகக் கலைஞர், சென்னை.	பணியமர்த்துநர்களின் பிரதிநிதி
7.	திரு. ஏ. பழனி தேவா. தலைவர், சேலம் மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச் சங்கம், சேலம்.	பணியமர்த்துநர்களின் பிரதிநிதி
8.	உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.	பணியமர்த்துநர்களின் பிரதிநிதி
9.	திரு. பி. மருங்கன், நாதஸ்வரக் கலைஞர், பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில நாட்டுப்புறக் கலைஞர் சங்கங்கள் கூட்டமைப்பு, மதுரை.	கலைஞர்களின் பிரதிநிதி
10.	திரு. எஸ். அம்பேத் குமார், சட்டமன்ற உறுப்பினர், வந்தவாசி தொகுதி.	சட்டமன்றப் பிரதிநிதி

சந்திரமோகன். B,
அரசு முதன்மைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர் (கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.